

சிரியர் :  
யாழ்ப்பாணம்  
தென்கோவை  
ச. கந்தைய பிள்ளை  
தமிழ்ப் பண்டிதர்,  
சிலோன்.

REPUBLIQUE FRANÇAISE

Liberté - Egalité - Fraternité

## VITTAGAM

JOURNAL HEBDOMADAIRE PARAISSANT LE JEUDI

LE REDACTEUR  
TENKOVAI  
S. CANDIAH PILLAI  
TAMIL PANDIT  
JAFFNA  
CEYLON.

# வித்தகம்

## வியாழக்கிழமை தொறும் வெளிவருவது

Bureau de la Direction:-

RUE D'AMBALATADOU AYER  
MADAM NO. 4, Pondicherry.நந்தம் போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்  
வித்தகர்க் கல்லா லரிது. குறள்.

காரியாலயம்:-

அம்பலத்தாடே ஜூயர் மடத்து வீதி,  
நே. 4, புதுவை.

VOL. I.

{ புதுவை, பவ-ஞஸ் புரட்டாசி-மீ கட ஏ (27-9-34) }

No. 44.

## திருமந்திரம்

உந்திக் கமலத் துதித்தேழுஞ் சோதியை  
யந்திக்கு மந்திர மாரு மறிகிலா  
ரங்திக்கு மந்திர மாரு மறிந்தபின்  
றந்தைக்கு முன்னே மகன்பிறங் தானே.

ஊதிய மேது மறியா ருரைப்பினு  
மோதியு மேது மறியாத ஐமர்க  
ளாதியு மந்தமு மந்திக்க வல்லிரேல்  
வேதிய னங்கே வெளிப்படுங் தானே.

உணர்விந்து சோணி யூறவினன் வீசம்  
புணர்விந்து வீசங் கதிரிற் குறையி  
வுணர்வு முடம்பு முவையொக்க நிற்கி  
வுணர்வு முடம்பு மோருகால் விடாவே.

நடமிரண் டோன்றே நளினம தாகு  
நடமிரண் டோன்றே நமன்செயுங் கூத்து  
நடமிரண் டோன்றே நகைசேயு மந்திர  
நடஞ்சிவ விங்க நலஞ்செம்பு போன்னே.

செம்புபோன் குகுஞ் சிவாய நமவேன்னிற்  
செம்புபோன் குகத் திரண்டது சிற்பரஞ்  
செம்புபோன் குகும் பூஞ்யுங் கிர்யுமேனச்  
செம்புபோன் ணன திருவும் பலமே.

போன்னை மந்திரம் புகலவு மோண்ணது  
போன்னை மந்திரம் போறிகிஞ்ச கத்தாகும்  
போன்னை மந்திரம் புகையுண்டு பூரிக்கீற்  
போன்னை முடம்பு வல்லார்க் குடம்புபோற் பாதமே.

வ  
திருவருள் தலை



காலமுண் டாகவே காதல்சேய்  
துய்மின் கருதியிய  
நாலமுண் டானேடே நான்முகன்  
வானவர் நண்ணெயிய  
ஆலமுண் டானேங்கள் பாண்டி  
பிரான்றன் அடியவர்க்கு  
மூலபண் டாரம் வழங்குதின்  
ரூன்வந்து மூக்கமினே.  
(திருவாசகம்)

## வித்தகம்

புதுவை,

பவ-ஞஸ் புரட்டாசி-ம் 12-

### சங்கச் சான்றேர் நால்கள்

**ப**ண்டைக் காலத் தமிழ்ச் சங்க மருவிய நால்கள் சங்கச் சான்றேர் நால்கள் எனப்படும். ஆவற்றுள் இப்பொழுது வழக்கில் உள்ளன தோல்காப்பியம் எட்டுத் தோகை பத்துப்பாம் போடல் பதினேண் கீழ்க் கணக்கு முதலினால் வாம். இந் நால்கள் மிகப் பழையமானவையாலை யாதலால் இவற்றுள் இடையே சில முக்கியமான கருத்துக்கள்—வேத உண்மைகள் கற்பனை மூர்மாகக் காணப்படுகின்றன. இக் கற்பனைகள் எல்லாம் உண்மையைத் தமக்குள்ளே பெருந்தன்மையாக

மறைத்துக்கொண்டு அதனைக் காட்டாமல் காட்டிப் பெருமைப் படுத்துகின்றன. இப் பெற்றியானது இந்நால்களை இயற்றியோது மதிப்பொவிவை நன்கு விளக்கிக் காட்டுகின்றது. அன்னர் குறுகிய நோக்கம் உடையவர் அல்லவர் என்பதும் வெள்ளிடையாகின்றது. இக் கற்பனைகள் தாம் நிறை முறையோடு கூடிய உண்மைக் கற்பனைகள் என்று கூற்றப்பாலன. ஏனைய பிற்காலத்து வித்துவான்கள் இயற்றிய நால்களில் உள்ள கற்பனைகளுள்ளே பெரும்பாலன பொருத்த மில்லாதனவாய் ஆபாசத்தன்மை அடைந்தமையால் நிறை முறை இல்லாப் பொய்க் கற்பனைகள் என்றே கூற்றப்பாலன. உண்மையை ஒளிமறை விண்ணிக் கூறுவன் சங்க நால்களே. இவற்றை யாத்தவர் கள்ளம் கபடு அற்றவர் என்பதில் ஜெயமில்லை. ஆதலாற்றுள் இந் நால்களில் தமிழ்மணம் ததும்புகின்றது. தமிழ்அன்னை இந் நால்களில் காணப்படுகின்றன. இப் புலவர்களது மாசற்றதன்மையையும் மனத் தெளிவையையும் என்னென்று கூறுவது! இந் நால்களை முறையாக ஆராயுங்கால் எவ்வளவோ உண்மைகள் காணப்படும். உதாரணமாக ஒரு சில ஈண்டு காட்டி ஒருவாறு விளக்கப்படும்.

தோல்காப்பியம். அரிப் பெரிய மறைகளைத் தன்னுட்பொதிந்த ஒத்துக்கள் நிறைந்த காப்பியமாகிக் கவினுகின்றது. இந் நாலாசிரியர் பிற்கால வித்துவான்களிலும் எத்துக்கீண்யோ மடங்கு மதிப்பொலிவிற் சிறந்தவர் என்பது இவர் இயற்றிய இந் நாலால் நன்று புலனுகின்றது. உயிர் மெய்க்குத்தக்களின் இலக்கணம் உடலுயிர்ச் சம்பந்தத்தையும் சொற் பிரபஞ்சம் பொருட்பிரபஞ்சம் என்பனவற்றின் கொண்ட நிலையாகிய வியாப்பிய நிலையையும் வியாபக்கிளையையும் நன்று புலப்படுத்துகின்றது. வேதாந்த சித்தாந்த உண்மையைத் தமிழ் இலக்கணமே நன்று தெரிவிக்கின்றது. இவ்வுண்மைகளை அதுபவமாக உணர்ந்த

தத்துவப் பெரியாரும் சித்தர் பெருமானுமாகிய அகத்தியரே தமிழ் இலக்கணம் தெளிவை வகுத்தவராவர். தொல்காப்பியர் முற்றும் உணர்ந்ததத்துவப் பெரியாரல்லர் ஆயினும் இவ் வண்மைகளைத் தாம் அறிந்த மட்டில் சிலவகையான் விளக்கி, எழுதுதுக்களின் பிறப்பிலக்கணத்தைப் பூரணமாக அறிந்து உணர்த்துதல் தம்மால் முடியாது என்பதைப் பின்வரும் சூத்திரத்தால் வெளிப்படையாகக் கூறி விலக்கொண்டனர்:

“எல்லா வெழுத்தும் வெளிப்படக்கிளங்கு சொல்லிவை பள்ளி யெழுதகு வளியிற் பிறப்பொடு விடுவழி யுற்ச்சி வாரத்தகத்தெழு வளியிசை யரிறப் நாடு யளபிற் கோட லங்தனர் மறைத்தேயங்திவனு வலாது எழுந்து புத்திசைக் [க்கும் மெய்தெரி வளியிசை யளவு நவன்றி [சினே.”

(ஷ-எழுத்தத்திகாரம் சூத். 102.)

இதன் பொருள் அமயம் நேர்ந்துழி விரித்து விளக்கப்படும். எழுதுக்களுக்கெல்லாம் பிறப்பிடமாயுள்ள மகாரப் பெட்டை நன்குணர்ந்த தத்துவப் பெரியாரே எழுத்துக்களின் பிறப்பிலக்கணத்தைப் பூரணமாக அறிந்து கூற வல்லராவர். இதுபற்றியே “அந்தனர் மறைத்தே” என்றனர் தொல்காப்பியர். அந்தனரால் அறியப்படும் மகத்தான மறையாகிய மகாரப் பேட்டை உணர்தலின் கண்ணதொகும் என்பது இதன் பொருளாகும்.

“மெய்மினியற்கை புள்ளியொடு நிலையல்.”

(ஷ-சூத்-15.)

“மெய்யி னியக்க மகாரொடு சிவனும்.”

(ஷ-சூத்-46)

இவற்றுல் உயிரோடு கூடியிருத்தலே மெய்யின் இயற்கை என்னும் உண்மை விளக்கப்பட்டது. உயிரோடு கூடியதே மேய் எனப்படுவது.

“மெய்யி னாபே யரையென மொழிப்.”

(ஷ-சூத்-11)

என்பதனால் மெய்க்கு இயற்கை யாகவே இயக்கம் உண்டு என்பதும் அது தாமத இயக்கம் என்பதும் கூறப்பட்டன. உயிரின் இயக்கம் துரித இயக்கம்—அதிக நிறைகொண்ட இயக்கம் எனப்படும். சொல்லுக்கு ஒத்ததே பொருளுக்கும் ஆம்ஆதவின் மேய்யின் இயக்கம் சத்தசைவு—சத் தோலி எனப்படும். உயிரின் இயக்கம் சித்தசைவு—சித்தோலி எனப்படும். இவை அங்கியோந்திய சம்பந்தம் உடையன. இவற்றின் அசைவு நிறை சமம் பெறுதலாற்றுன் மெய்ம்மை ஆகிய நித்தியத்துவம் ஏற்படுகிறது; உடலுக்கு மேல் என்னும் பேயர் நன்று வலியுறுகின்றது.

“அரையாடு குறகன் மகாரமூடைத்தே-இசையுட எருகும் தெரியும் காலை.”

“உட்பெறு புள்ளி யுருவாகும் மே.”

(ஷ-குத்-13, 14.)

“மெய்யின் வழியதுயிர்தோன்றுங்கிலேயே.”

(ஷ-குத்-18.)

இவற்றால் மகாரத் தியல்பும் அதனினின்றே உயிர்களும் மற்றைய மெய்களும் ஆக்கமுற்றமையும் கூறப்பட்டன.

“ஏல்லாச் சொல்லும் பொருள் குறித்த [நவே.]”

“மொழிப் பொருட் காரணம் விழிப்பத் [தோன்று.]”

(ஷ-சொல்லதிகாரம்.)

இவற்றால் ஏல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதும் சொல்லியும், பொருளையும் வாய்மையாக உணர்தல் தத்துவப் பெரியார்க்கேயன்றி ஏனையோர்க்கு முடியாத காரியம் என்பதும் நன்கு பெறப்படுகின்றன. தொல்காப்பியப் பொருளை காரத்தால் அறமுதல் நாற்பொருளும் கூறப்பட்டன. முதல் கருஉரி என்பன பதி பசு பாசம் என்னும் முன்றையுமே வாய்மையில் உணர்த்துவன வாகும். இவற்றின் உண்மையை உணர்தற்கு ஏற்ற கல்வியே வாய்மையான கல்வி என்க. இதுவே,

“வேண்டிய கல்வி ஆண்டு முன்றி கவாது” என்பதனாற் கூறப்பட்டது—இந்தினை ஒழுக்கங்களால் உண்மையை உணர்தலே எவர்க்கும் வேண்டிய கல்வி என்க.: அறம் பொருள் இன்பம், பதி பசு பாசம், முதல் கருஉரி என்பன ஒன்றே என்க. இந்தினை என்புள ஜிம்பூதங்களையே குறிப்பனவாகும். எம் பெருமான் திருவடி எனப்படும் பஞ்ச காரங்களாகிய பஞ்ச பூதங்களே—இந்தினைகளே யாவற்றுக்கும் ஆதி என்க. இதுபற்றியே இவை முதல் எனப்பட்டன.

“நிலமும் பொழுதும் என முதல் இரு [வகைத்தே].”

எனப்பட்டது. பெளதிக்களின் நிறை பேதத்தால் உளவாவன கருப்பொருள்கள். இவற்றினின்றும் ஆக்கமுற்ற வைவே உரி எனப்பட்டன.

முதல் கருஉரி என்பனவற்றுள் நடுவினையாகிய கரு திருந்தவேண்டும்—திரியவேண்டும். கருத் திரிந்தால் முதலும் திரியும், உரியும் திரியும். பாசமே (உரி) ஞானமாய்—அருளாயப் பயன்படும் என்பதன் உண்மை இதுவே என்க. “கருத் திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டு கொண்ட, திருத்துருத்தி மேயானை..” என்றது மாணிக்கம். (திருவாசகம், கண்டப் பத்து.)

அக ஒழுக்கம் (அகத்தினை) புற ஒழுக்கம் (புறத்தினை) களை கற்பு என்பனவற்றின் இலக்கணத்தைக் கூறுவது. வேதமன்றே? ஒழுக்கம் என்றால் பயில்வு எனப்படும். இப்பயில்வு அகம் புறம் என இருவகைத்து. பயில்வதான் படி. ஏழு படி-ஏழு அணி—சப்த ஸ்தானம். (சப்திக்கும் ஸ்தானம்—ஒவிக்கும் ஸ்தானம் எனினும் ஆம்) அகப் பயில்வும் புறப் பயில்வும் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டாலன்றி இயல் இல்லை, இசை இல்லை, கூத்து இல்லை—நாடகம் இல்லை. அகம் புறம் என்பனவே கீழ் மேல் எனப்படும். கீழ் ஏழு மேல் ஏழு எனப்படும். இவைதாம் பதினாலும் உலகம்.

கைக்கிளை பெருந்தினைக்கு நடுவு நின்ற ஓந்தினை ஒழுக்கத்தினை மாத்திரம் ஆசிரியன் மாணவகனுக்கு இலக்கணமாகக் கூற ஆம். அவ் ஒழுக்கத்தினைச் சிடன் கைக்கொண்டு கிரமமாகப் பயிலுவானியின், நடுவணதாகிய ஒழுக்கத்தில் அதுவே கொண்டு போய்ச் சேர்த்துவிடும். ஆதலால், நடுவணது ஒழியவே போதிக்க முடியும். இது பற்றியே,

“அவற்றுள்,

நடுவணத்தினை நடுவணதாழியப் படுத்திரை வையம் பாத்தியபண்பே”

(ஷ-அகத்தினை இயல், சுத். 2.)

என்றனர் தொல்காப்பியர்.

வையம் பாத்தீய பண்பு—உலகில் உள்ள பக்குவ ஆன்மாக்களுக்கு அவரவர் பக்குவங்களுக்கு ஏற்றவாறு வேறு வேறுக உபதேசிக்கும் முறை என்க.“அறுவகைப்பட்டபார்ப்பனப் பக்கும்” (புறத்தினை இயல், சுத் 75.) என்னும் சூத்திரத்தால் வாய்மையும் போலியுமாய் அமைந்த நால் வகை வருணத்து ஒழுக்கங்களும் யோக உறப்புக்களும் பொதுவான சாதகங்களும் கூறப்பட்டன. இவை அமயம் நேர்ந்துழி விரித்து விளக்கப்படும்.

“கொடிநிலை கங்கழி வள்ளி என்ற வடைங்கு சிறப்பின் முதலன் மூன்றும் கடவுள் வாழுத்தொடு கண்ணிய வருமே.”

(ஷ-88.)

இச் சூத்திரத்தின் உண்மைப் பொருள் “பாச பதம்” என்னும் கட்டுரையில் (வித்தகம் இல. 37) கூறப்பட்டது. இதனால் மெய்யடியார் இலக்கணமும் அவர் கடவுளர் போலப் போற்றப்படுதலும் கூறப்பட்டன. கந்தழி வையப் பெறதல் குருவருளால் ஆகவேண்டும் என்பது

“ஆற்றிடைக் காட்சி உழுத் தோண்றிப் பெற்றபெறுவாம் பெறுஅங்க் கறிவறீஇச் சென்றபயனெதிரச் சோன்ன பக்கும்”

(ஷ-குத்-36.)

என்பதனால் குறக்கப்பட்டது.

“கற்பெனப் படுவது களவின் வழித் தே.” என்பதனால் நித்தியத்துவம் பெறுதற்குரிய வாய்மையான கற்பின் இலக்கணமும் களவு என்னும் கந்தரு வத்தாலன்றிக் கற்பு இல்லை என்பதும் கூறப்பட்டன.

“காமஞ்சான்ற கடைக்கோட்காலை எமன் சான்ற மக்களாடு துவன்றி அறம்புரி சற்றமொடுகிழவனும் கிழத்தியும் சிறந்து பயிற்றல் இறந்ததன் பயனே.”

(ஷ-கற்பியல்)

இதனால் உண்மைத் துறவிகளாகிய சிவன் முத்தர் இலக்கணம் கூறப்பட்டது. “காமஞ்சான்ற கடைக் கோட்காலை” என்பது காமம் முற்றுப் பெறுதலால் உள்தாகும் காதல் கைவரப் பெற்றமையை உணர்த்திற்று. இக்காதலையே கந்தழியின் பேர் உரு என்றனர் பெரியார். “ஏமஞ் சான்ற மக்கள்” என்பது மாற்றிப் பிறந்தமையால் உளவாகும் பொன்மயமான உடலின் நிலையை உணர்த்திற்று. “புதல்வர் என்னும்மதநு” என்கிருக்குவேதம் (வித்தகம் இல 16-17, பக. 9 பார்க்க.) கூறியதும் அறிக. “அறம் புரி சற்றம்” என்பது மறத்தன்மை யுடைய கருவி கரணங்களும் மற்றைய முன்னிலைகளும் நித்தியத்துவ நெறியாகிய அற நெறிக்கண் நின்றமை கூறப்பட்டது. “கிழவனும் கிழத்தியும்” என்பது அங்கு மயமாய் அமல் மக்காந்து சத்தியும் சிவமுமாய் ஒழிவற ஒன்றிய உயிர் உடல்களை உணர்த்தி நின்றது. “சிறந்து பயிற்றல்” என்பது சிவன் முத்திநிலை வாய்ந்து உலக குரவராய்ப் பக்குவான் மாக்களுக்கு உபதேசம் செய்து அவர்களை நெறிப்படுத்தி நிற்றலை உணர்த்திற்று. களவு கற்பு என்னும் வாய்மையான இல்லற ஒழுக்கத்தால் ஆம்பயன் இதுவே என்பது போதர “இறந்ததன் பயனே” என்று கூறப்பட்டது.

“உணர்ச்சி வாயில் உணர்வோர்வலித்தே”

“பொருட்குத் திரிபில்லை உணர்த்த

[வல்லின்]

(ஷ-எச்சவியல்)

இவற்றால் திருவருட் சகாயத்தால் வாய்மையான உணர்ச்சி கைக்கடுதலும் உணர்ச்சி பேதமேயன்றிப் பொருட் பேதம் இல்லை என்பதும் நன்று வலியுறுத்தப்பட்டன. குருட்டுப் பார்வையாகிய சுட்டுணர்விற்கு மாயையாகவும் ஞான உணர்ச்சியாகிய அபேத அமல் உணர்ச்சிக்குப் பிரமமாகவும் தோன்றும் பொருள் ஒன்றே என்க.

வாய்மையான அந்தணர் இலக்கணமும் மறையின் இலக்கணமும் “அந்தணர் மறைத்தே” (எழுத்தத்திகாரம்) என்பதனாலும், உலகச் சாதியாளராகிய அந்தணர் முதலியோர் இலக்கணமும் ஒழுக்கமும் பிறவும் மரபியலிலும் கூறப்பட்டன. இவ்வாறு தோல்காப்பியம் என்னும் மிகப்பழைய நாவில் மறை பொருளாகித்திகழும் உண்மைகள் பலவாகும். அவை யெல்லாம் அவகாசமாய் ஆழந்து ஆராய்தற் பாலன. அமயம் நேரும் தோறும் இவ் வுண்மைகள் சிறிது சிறிதாக விளக்கிக் கூறப்படும்.

எட்டுத் தொகையுள் ஒன்றுகிய புறநானூற்றுச் செய்யுட்கள் பலவற்றால் அறியப்படும் வேத உண்மைகள் பலவாகும்.

#### 49 நானூறு.

“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரு நிலனும் புணரி யோரீண் டெம்பு முயிரும் படைத்திசீ ஞேரே”

(ஷ-செ. 18)

என்பதனால் தூலை கல்பம் உண்டு பெளதிகத் தூய்மை அடைந்தவரே சாவா உடம்பு பெற்று நித்தியத்துவம் அடைவார் என்பது கூறப்பட்டது. இச் செய்யுட்பாகப் பொருள் முன்னும் பல கட்டுரைகளில் (வித்தகம்) விளக்கிக் கூறப்பட்டனவாத வின் ஈண்டும் விரித்தல் மிகையாம்.

“நன்றாய்ந்த நீணிமிர்சடை முதலுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த வீரன்டி னறுணர்த வொருமுதுந

விகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன் பொய்யுணர்க்கு பொய்யோராது மெய்கொள்ள மூவேழ் துறையு முட்டின்று போகிய வரைசால் சிறப்பி ஊரவோர் மருக .....

(ஷ-செ 166.)

இச் செய்யுளால் வாய்மையான அங்கங்களும் நான்மறையும் அவற்றை அடையும் நெறியும் உண்மைமுத்தியும் அதன் அருமை பெருமையும் கூறப்பட்டன.

முது முதல்வன்—சற்குரு நாதன். நன்றாய்ந்த நீள் நிமிர்சடை—சர்வஞ்ஞது வதுவத்தை உணர்த்தி நின்றது. வாய் போகாது—வாயினால் கூருது. ஒன்று புரிந்த நார் இரண்டின் ஒருமுது நூல்—(உரிய சாதகங்களால்) தான் அது ஆகச் செய்தலால் அறியப்படும் நான்மறை. ‘‘மறை நான்கே வான் சாடா’’ என்று மாணிக்கம். (திருவாசகம், திருச்சாழல்) சரடு—நூல். இவ் உண்மை “நான் மறை” என்னும் கட்டுரைபில் விரிவற விளக்கப்பட்டது. ஆங்குக் காண்க. (வித்தகம் இல 25.) ஆறு உணர்ந்த ஒரு முது நூல்—ஆறு அங்கங்களின் இரகலியங்களையும் அநிபவ முறையான் அறிந்து அநுட்பித்தலால் உணரப்படும் ஒரு முது நூல் என்பது. நூலை (உணர்ந்த) உரவோர் என முடிக்க. நூலை (உணர்ந்த) உரவோர்; உணர்ந்து கொளீ இப் போகிய உரவோர்; உரை சால் சிறப்பின்உரவோர் எனத் தனித்தனி இயையும். இகல் கண்டோர் மிகல் சாய்மார் மேய் அன்ன போய் உணர்ந்து—பகைமை விளைக்குரிய காரணத்தைக் கற்பித்துக்கொண்டு அத்தீவினை யைப் புரிந்து இடர் உறுத்தும் முன்னிலைக் கொரணிகளது மெய் போலத் தோன்றும் பொய்யை உணர்ந்து என்பது. பொய் பயனின்மை குறித்து நின்றது. பொய் ஓராது மெய்கொள்ள—கற்பனைகளாகிய பொய்மையை வாய்மை என நம்பி அவமாகாது அதற்கு அடிப்படையான சத்தியத்தையே கடைப்பிடித்து என்பது. மூவேழ்

துறை—படியேற்றத் துறை. இவை விரிப்பிற் பெருகும். அமயம் நேர்ந் தழி விரித்து விளக்கப்படும். இத் தன்மை வாய்க்கப் பெற்ற உரவோர் டலும் உயிரும் ஒழிவற ஒன்றி நித் தியத்துவம் பெறுதல் சொல்லாமலே அமைதலின் இச் செய்யுளால் உண்மை முத்தி நிலையும் கூறப்பட்டமை வெள்ளிட மலையாம்.

யாது மூரே யவருங் கேளிர்  
தீது என்றும் பிற்றா வாரா  
நோதலுக் தணிதலு மற்றே ரண்ண  
சாதலும் புதுவ தன்றே வாழ்த்  
வினிதென மகிழ்ந்தன்ற மிலமே முனிவி  
னின்னு தென்றலு மிலமே மின்னெடு  
வானங் தண்டளி தலை யானது  
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று  
கீர்வழிப் படேஉம் புனைபோ லாருயிர்  
முறைவழிப் படேஉம் என்பது திறவோர்  
காட்சியிற் தெளிந்தன மாகவின் மாட்சி  
[யிற்  
பெரியோரை வியத்தலு மிலமே  
அறியோரை யிகழ்த் தலனினு மிலமே.  
(ஷ-செ. 192)

இவே அரிய பெரிய செய்யுள் வேத  
உண்மைகளைத் தன்னகத்து அடக்கி  
விளிர்கின்றது. பொருள் மிக விரியும்.  
உலகியலை உணர்ந்து ஒப்புர ஒழுகுத  
லாகிய சகச நிட்டையை—நித்தியத்  
துவம் பெறுதற்குரிய இயற்கை கையை  
நிலையை விளக்கமுற உணர்த்தி நின்றது. சீவர்களுக்கு இப்பெற்றி கைவரப் பெறுதல் அரிதினும் அரிதாம். தான் அது ஆம் தத்துவம் பெறுதற்கு இன்றியமையாச் சாதகம் இதுவே என்பது வேத உண்மை. பொருண் மொழிக் காஞ்சித் துறை அமைந்த இச் செய்யுள் “கஞ்சியில் வதிவோர் எல்லாம் காலாட்டி உண்பார் தாமே.” என்றும் சித்தர் திருவாக்குக்கு இலக்கியமாகித் திகழும் மெய்யடியார் நீர்மையை உணர்த்தி நின்றது.

முன்னிலை தன்னிலை யானல் ஒரு வன் உருற்ற வேண்டிய தவம் வேறில்லை என்பதும், இப் பெற்றி கைகூடப் பெற்றேர் நரை திரை முப்

புப் பினியும் சாக்காடும் ஒழிந்து நித்தியத்துவம் பெறவார் என்பதும் “யாண்டுபல வாக நரையில வாகுதல்” (ஷ-செ 191) என்னும் செய்யுளால் கூறப்பட்டன. இச் செய்யுளையும் அதன் விளக்கமான உரையையும் “வித்தகம் இல 16-17 பக். 9 இல்” காண்க.

கற்றறிந்தார் ஏத்தும் கலித் தோகைக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் அரிய பெரிய வேத உண்மைகளை நிறை முறை அமைந்த கற்பணைகளால் கூறுகின்றது. “ஆற்றி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து” என்பதனால் பக்குவ சீவர்களுக்கு அஃதாவது தம் முள்ளே ஆறு அங்கங்களையும் கண்டு வேதங்களையும் உணர்ந்து அவற்றின் அந்தத்தையும் அணவத்தக்க (அடையத்தக்க) பக்குவமுடைய சீவர்களுக்கே அவரவர் சடபேதம் கர்ம பேதங்களுக்கு ஏற்றவாறு எம்பெருமான் பல உபதேச மறைகளைக் கூறி யருங்கவான் என்னும் வேத உண்மை விளங்க வைக்கப்பட்டது. கோடு கோட்டி பண்டரங்கம் காபாலம் என்னும் இறைவன் நடனவகையையும் அவ் இறைவனைப் பிரியாத இறைவியின் இயல்பையும் இச் செய்யுள் கூறுகின்றது. இந்நடனங்களும் இறைவியின் செயலாகிய சீர் தாக்கு பாணி என்பனவும் அரிய மறைகளாக அமைந்துள்ளன. சத்தகைவு சித்தசைவுகள் சமம் பெற்றபோதே இவற்றின் உண்மைகள் அநுபவமாக அறிதற்பாலன. “நிறை எனப்படுவது மறை; பிறர் அறியாமை” என்பதனால் “உற்ற ஆக்கையின் உறுபொருள்” ஆகி நமது சரீரத்துள் மறையாய் இருப்பதே அமல நிறை என அதன் இலக்கணம் இந்நாலில் விளக்கப்பட்டது. எனைய உண்மைகள் அமயம் நேர்ந்துழி விளக்கிக் கூறப்படும்.

பத்துப் பாட்டில் தீருமுரு காற்றுப் படை அரிய பெரிய வேத உண்மைகளை அடக்கியுள்ளது. கந்தழியைப் பெறும் பக்குவமுடையவன் சற்குரு

நாதனை நாடி அடைந்து அவன் அருளால் அதனைப் பெறவேண்டும். என அறிவுறுத்தி அவன்பால் ஆற்றுப்படுத்துகின்றது. திருவடிப் பேரே கந்தழிப் பேறு என வற்புறுத்துகின்றது “மனங்கமழ் தெய்வத்து இளநலம்” அமையப்பெறுதலே கந்தழிப் பேற்றிற்கு அறிகுறி எனக் கூறுகின்றது. கந்தழி இலக்கணம் முன்னும் பல கட்டுரைகளில் கூறப்பட்டன வாதவின் ஈண்டும் விரித்தல் மிகை.

### பொருநராற்றுப் படை

“.....  
தவஞ் செய் மாக்க டம்முடம் பிடாஅத் தத்தபய மெய்திய வளவை மான.....  
(ஷ-அடி 91.92)

என்பதனால் உடம்பு பின்மாகிக் கழிய இறந்துவிடாது அவ் உடம்பு நித்தியத்துவம் அடைதலாற்றுன் அறமுதல் நாற்பொருட் பயனும் அடையப்படும் என்பதும் நன்று வலியுறுத்தப்பட்டமை கண்டு கொள்க. தவம் செய்யும் மாக்கள், அருந்தல் பொருந்தல்களைய் வாய்மையான சாதகயோகங்களால், உடம்பைப் பின்மாகிக் கழியவிடாது, அதனை நித்தியத்துவம் அடையசெய்தலால் அத்தவப்பயனை அடைந்த தன்மைபோல என்பது இவ் அடிகளின் பொருளாகும். மாக்கள் தவம் செய்தே மக்கள் ஆகவேண்டுமாத்தின் தவஞ்செய் மாக்கள் என்றார். “மாக்கள் தாமே ஜெறி வியிரே,” “மக்கள் தாமே ஆற்றி வியிரே.” எனத் தொல்காப்பியம் (மரபியல்) கூறியதும் அறிகுறல்கள் போல் வாழ்ந்து ஒப்புரவொழுகுதலே—முன்னிலைகளை நிறைகண்டு பஞ்சைரணித்தலே மாக்கள் மக்களாகி நித்தியத்துவம் பெறுதற்குரிய வாய்மையான தவம் என்க.

வின்னுலகம் உடம்போடு அடையப்படவேண்டியது அஃதாவது மாற்றிப் பிறந்த மெய்யடியார்க்கு இவ்வுலகமே பொன்னுலகமாக—சிவலேரகமாக மாற்றமடையும் என்னும் வேத

உண்மையைப் பின்வரும் கம்ப ராமா  
வணக் செய்யுட்களும் நன்று புப்  
படுத்துதல் கண்டு கொள்க:

### கம்ப ராமாயணம்

“இடம்படி புச்சிச்சனகர் கோனி னிது  
[பேண

உடம்போடு துறக்கங்க ருற்றவரை யொத்  
[தார்.”  
(ஷ-பாலகாண்டப—ஷட்யணப்படலம்  
செ 1)

“இறைவன் சொல்லேனு மின்னம் வருங்  
தினர் யாரும்  
உறையும் விண்ணக முடலொடு மெய்தின  
[ரொத்தார்.”  
(ஷ-அயோத்யா காண்டம் மந்திரப் பட  
லம், செ 75.)

[“இன் நறவு அருந்தினர் யாரும்...  
.....உடலொடும் எய்தினர் ஒத்  
தார்” என்பது “காயத்துள் மெய்ஞ்  
ஞானக் கள்” என்னும் அமுதம் உண்  
டார் சாவா உடம்பு பெற்று நித்தியத்  
துவம் அடைவார் என்னும் வேத  
உண்மையை விளக்கி நிற்றலும் கண்டு  
கொள்க.

### மதுரைக் காஞ்சி

“.....  
யர்நிலை யுலக மின்னன் நெய்தும்”  
(ஷ-அடி 471.)

என்னும் செய்டுள் அடியும் உடலை  
விட்டு உயிர் பிரியாது இவ்வுலகத்து  
கிலைபெறுதலாற்றுன (நித்தியத்துவம்  
பெறுதல்) பொன்னுலக வாழ்வு  
அடையப்படும் என்னும் உண்மையை  
வற்புறுத்துதல் கண்டு கொள்க.

பத்துப் பாட்டேள் மதுரைக் காஞ்சி  
என்னும் அரிய பெரிய அகவல் உலக  
திலையாமையை நன்குறைந்தி அத்த  
கைய அழிதன் மாலையவாகிய முன்னி  
கூகளை நிறைகண்டு பஞ்சீரணித்து  
நித்தியத்துவம் அடையவேண்டும்  
என்னும் வேத உண்மையையே பல்  
லாற்றுனும் நன்கு வற்புறுத்துகின்  
து. இவ் அகவல் அடிகளுள்ளே ஒரு  
சில காட்டப்படுகின்றன:

அடி 456  
“மாசு அறவினங்கிய யாக்கதயர்”

என்பது உள்ளம் நீங்கிய ஒளிமயமான  
வழிவத்தை உணர்த்திற்று.

அடி 456-459

“.....குழ்ச்சிடர்  
வாடாப் பூவி னிமையா நாட்டத்து  
நாற்ற வணவி னுருகெழு பெரியோர்க்கு  
மாற்றரு மரபி னுயர்பவி கொமூரார்”

“குழ்ச்சிடர் வாடாப் பூ” என்பது  
மணம் கமழ் தெய்வத்து இள நலம்  
அமைந்த பொற்பூவாகிய—பொன்மய  
மாகிய வீமல தேகத்தை உணர்த்தி  
நின்றது. நாற்று உணவு—உவன் உணவு;  
அவி எனினும் ஆம்.

அடி 472

“அறநெறி பிழையா வன்புடை செஞ்சிற  
பெரியோர் மே ஏய.....”

இஃது அன்பினால் ஆவடே அறம்  
என்னும் வேத உண்மையை உணர்  
த்தி நின்றது. “அன்பும் அறனும்  
ஒழியாது காத்து” (ஷ-அகவல்  
அடி 496.) எனப் பின்னும் கூறப்பட  
தறிக.

அடி 477-482

“சென்ற காலமும் ஒரு மயமறு  
மின்றவட் டோன்றிய வொழுக்கமொடு  
[நன்குணர்த்து

வானமு நிலனுங்தாயுமு துணருஞ்  
சான்ற கொள்கைச் சாயா யாக்கை  
யான்றடங் கறிஞரு.....”

இவ் அடிகள் முக்காலமும் உணர்ந்த  
ஒ வடிவினராகிய (சாவா உடம்பு)  
சீவன் முத்தர் இலக்கணம் கூறியமை  
கண்டு கொள்க.

அடி 496

“நன்றங் தீதுங்கண்டாயங் தடங்கி”

என்பது உலகியல் நோக்கி ஒப்புர  
வொழுகுதலாகிய சகச நிட்டையை  
உணர்த்திற்று.

இவ்வாறு வருவன பல. மேலும்  
விரிப்பிற் பெருகும். இவற்றின் பொ

ருளை அநுபவமாக அறிய வல்லவரே  
புகலிடம் அகலிடம் அறிய வல்லரா  
வர். இவ் அகவற் பாக்களை இயற்றி  
யோர் அறிவு விளக்கம் எத்துணைச்  
கிறப்புடையது என்பதனைத் தற்கா  
லத்தவர் அறிய வல்லவரோ? இத்துணை  
விளக்கம் உடையவராயிருந்தும் இன்  
ஞேரே மன இச்சைபின் சுப்பட்ட  
வராய் அவலம்பம் (கீழ் நிறைப் பொ  
விவு) பெற்று மாண்டு போயினர் என்றால்  
புகலிடம் அகலிடம் என்பன  
வற்றை அறிதவின் அருமையைக் கூற  
வும் வேண்டுமா? மரணத்தைக் கடந்து  
சாயா யாக்கை பெற்று முத்தியடை  
தல் என்றால் எளிதின்முடிவதாகுமா?  
“அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ  
[வகை  
திறம்பட வருவன கீழ்க்கணக்காகும்”

என ஆன்றேர் கூறியவாற்றால் பதி  
னெண் கீழ்க்கணக்கு என்பதனுள்  
வாய்மையாக அடங்கிய நூல்கள் நாற்  
பொருட் பெற்றியை நன்று தெரிப்  
பனவாய் அமைந்துள்ளன என்பது  
பெறப்படுகின்றது. வாய்மையைக்  
கைக்கொண்டு ஒழுகுதற் குரிய நீதி  
களே இந் நூல்களில் பரக்கக் காணப்  
படுகின்றன. இவற்றுள் ஒன்றுக்கூற  
கூறப்படும் தேவர் குறள் அரிய  
பெரிய வேத உண்மைகளே பொது  
யப் பெற்றதென்பது வெள்ளிட.  
இந் நூல் உண்மைச் சைவக் கொள்கையையே  
பல்லாற்றுனும் நன்று விளக்கப்  
யுறுத்துகின்றது. இது வரை “வித்தக”  
வாயிலாக வெளிவந்த கட்டுரை  
களில் இக் குற்பாக்கள் பலவற்றின்  
உண்மைப் பொருள் நன்று விளக்கப்  
பட்டுள்ளன. அமயம் நேரும் தோ  
றும் இந் நூற்செய்யுட்களும் பிறவும்  
இயைபு நோக்கி எடுத்துக்காட்டி  
விளக்கப்படும்.

மிகப் பழைய நூலாகிய பரிபாடல்  
என்பது அரிய பெரிய மறைகளைத்  
தன்னகத்துக்கொண்டு மிலிர்கின்றது.

“வேதத்து மறைந் பூத்து முதலு நீ”  
என்னும் பரிபாடல் அடியானது  
நான் மறையின் இலக்கணத்தையும்

அவையே இறைவன் வடிவம் என்பதைனையும் நன்று வலியுறுத்துகின்றது. (வித்தகம் இல 25 இல் “நான் மறை” என்னும் கட்டுரையை நோக்குக்.) வேத வடிவாகிய உடலுள் மறையாய் இருப்பன நான்மறை. “வேதத்தின் ஒத்த உடல்” என்றார் திருமூலர்.

### திருமந்திரம்

சித்தத்திலுள்ளே சிறகின்ற நூல்களில் உத்தமமாகவே ஒதிய வேதத்தின் ஒத்த உடலையும் முன்னின்ற வற்பத்தி அத்த நெண்கிங் கருளால்ஸித்ததே.

(ஷ—திருமூலர் வரலாறு, செ 12.)

உடல் வேதம் எனப்படுமோ? எனின், படும் என்றே கூற ஆம். ஏதம் எனும் குற்றம்-குற்றம் எனும் அசுத்தம் மலி கூத் வகரம் எனும் வாயுவினால் ஆக கப்பட்டது இவ் உடம்பு. அவ்வாயு வினால் சிலை பெற்றிருப்பது இவ் உடம்பு. அவ் வாயு இன்மையால் அழிந்து படுவது—பின்மாகிக் கழிவது இவ் உடம்பு. காற்றமடைந்த பை எனப்படுவது இவ் உடம்பு. காற்றுத் துருத்தி புலால் நாற்றம் எனும் குற்றமுடைய துருத்தி எனப்படுவது இவ் உடம்பு. ஆதலால் வேதத்தின் ஒத்த உடல் எனப்பட்டது. வான் என்னும் ஞானகாசத்து நின்று பிரியாமல் பிரிந்து சரடென—நால் என-இயறகை அசைவு என நாலு அசைவுகளாகிய கலைகள் (சதுரம்—நாலு) உண்டாயின. இவையே சூக்குமாகிய நான்கு சுதங்களின் கூறுபாடுமாம். ஆதலாற்றுன் “வேதத்து மறைநி. பூத்து முதலு நி” எனப் பரிபாடல் கூற வதாயிற்று என்க. வேதத்து மறையும். பூத்து முதலுமாய். நிற்பது ஞானகாச வடிவமாகிய பீரமே என அறிதற்பாற்று.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த சுங்கச் சாங்கேர் நால்களுள்ளே தலையாயது எனப் போற்றப்படும் தகைமை வாய்ந்த நால் ஒன்று உள்ளது. அது தான்

### மூவடி முப்பது

என்பது. இவ் அரிய பெரிய தமிழ் மறை இப்பொழுது அச்சுவாகனம்

எறி வெளிவந்தது காலத்தின் பயன் என்றே கூறவேண்டியதாகின்றது. இந்தாலே அருளிய இடைக்காடர் சாமானியவர்கள். இவரை மற்றைப் புலவரோடு ஒருங்கு வைத்து என்னுதல் தகாது.

“தன்மதம் உணர்ந்தவரே புலவர் அறிபொருளுக் கேள்வர் புலவர்.”

என்னும் பழுமொழியின்படி இவர் “தன் மதம் உணர்ந்த புலவர்” என்பதில் எட்டுணையும் ஜீயமில்லை. காரிகை கற்றுக் கவிபாடுவேராப் புலவர் என்பது உலகியல். வாய்மையான புலவர் என்பார் யார்? எனின், அவர் தாம் தம் மதம் உணர்ந்தவரே யாவர். தம் மதம் உணர்தல் என்றால் என்னை?

“கடக்களிரேந்றுத் தடப்பெரு மதத்தின் ஆற்றேனுக அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன்”

(திருவாசகம்—திருவண்டப் பகுதி.)

என மனிவாசக வள்ளல் அருளிய வாறு தடப் பெரு மதம் என்னும் இந்து மதம் பெற்றவரே—இந்து மதத்தவரே தம் மதம் உணர்ந்த புலவர் ஆவர்—சதுரர் ஆவர். புலவர் என்பது தெய்வப் பெயராய் அமைந்தமையின் உண்மையையும் நோக்கு. இவர் நிதியத்துவம் பெற்ற தத்துவப் பெரியாரகிய சித்து மூர்த்தியேன்பது வெள்ளிடை. “சங்கப்பலகையை சிலைகுலித்த இடைக்காடர்” எனப் போற்றப்பட்டவர் இவரே என்றால், இவரது வாய்மையான கல்வித் திறனும் ஆற்றலும் அருமை பெருமையும் கல்வி இல்லாத அழுக்கு மனத்து எம்போலிகளால் இத்துணைய என இயம்ப ஒன்றுமோ? ஏகாதசப் படியாகிய ஏறணியில் நின்று பயிறும் மெய்யடியார்களது பயில்வின் இலக்கணமும், ஈற்றப் படியாகிய துவாதசாந்த அணியின் இயலும் இந்தாலில் விளக்கிக் கூறப்பட்டன என்பது எமது தாழ்மையான துணிபு. ஆதலால் கீழ் ஆதாரங்களிலே நின்று உழலும் பெற்றியடைய எம்போலிய ஏழை மதியடைய மாக்கள் இந் தாலைப் பார்த்து “இது ஒரு விடுகதையோ?

பித்தன் எவ்வே ஒருவன் இதனை எழுதி விட்டனன் போலும்” என உழறிக் குழி “இது சுயமரியாதை அன்று” எனக் கூறி அவமதிப்பார்கள். இந் தாவில் அரிய பெரிய சூக்தங்களே மினிர்கின்றன. முன்று அடிகளையுடைய முப்பது சூக்திரங்களால் ஆய இந் தால் “மூவடி முப்பது” எனப் பட்டது. நான்கு அடிகளான் ஆய நாற்பது செய்யுட்களை உடைய நால் “நாலடி நாற்பது” எனப் பட்டதுபோல “தாய்ப்பனுவவின்மையின் மூவடி முப்பது முதலியன அழின்பாற்படும்” என்று தோல்காப்பியச் செய்யுளியில் உரைகாரர் கூறுதலால் இந் தாவின் பழைமை அறியப்படும். அநுபவம் சிறிது ஏற்ற பெற்ற அடைந்தாலன்றி இம்மறைப்பொருள்களுக்கு சிறிதும் புலப்படாது. ஆதலாற்றுன் இந் தால் நெடிங்காலமாகவே அச்சுவாகனம் ஏறி வெளிவராமல் எம்போலிய ஒரு சில மூட்டைகளால் புறக்கணித்து ஒதுக்கப்பட்டது.

திருவள்ளுவர் குறங்கு உரைகாண்பதுகடினம். ஒளவைக்குறங்குகோ எனின் அதனினும் சிறிது அதிக கடினம். அதனினும் மிக மிகக் கடினம் இம் மூவடி முப்பதுக்கு உரைகாணல் என அறிதல் வேண்டும். திட்ப நுட்பஞ் செறிந்த முப்பது சூக்திரங்களால் ஆய இந் தால் இன்பக் கூறு, போருட்கூறு அறக்கூறு, ஒழிப் புலவரும் நான்கு பாகுபாகேளை எனின் அதனினும் சிறிது அதிக கடி என் அதனினும் மிக மிகக் கடினம் இம் மூவடி முப்பதுக்கு உரைகாணல் என அறிதல் வேண்டும். திட்ப நுட்பஞ் செறிந்த முப்பது சூக்திரங்களால் ஆய இந் தால் இன்பக் கூறு, போருட்கூறு அறக்கூறு, ஒழிப் புலவரும் நான்கு பாகுபாகேளை உடையது. “இன்பழும் பொருளும் அறனும் என்றால் கூறுக்கூறு சொல்கிறேன்—பொருள்திகாரம் களவியல் சூத் 1.) என ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முதற்கண் வைத்துக் கூறியதுபோல இந்தால் ஆசிரியரும் முறையே இன்பக் கூற்றினை முன்னும் அதன் பின் பொருட்கூறு அறக்கூறு அறக்கூறுகளையும் அவற்றின் ஒழிப் புலவரும் இயலையும் வைத்து ஒதுவாராயினர். இவற்றுள் முதலாவதாகிய இன்பத்தை முதற்கண் காமக்கிழுத்தி, ஊன் மிசைதல், போய்யுரை, நாணைமை என்னும் ஜின்து அதிகாரங்களை உடையது.

இரண்டாவதாகிய பொருட்களை கல்லாமை, புறப்போலிவு, வியத்தல், நேராந்து, குற்றங்காட்டல், நல்தூவு, கலக்கம், தூக்கம், போச்சாப்பு, ஆசை என்னும் பத்து அதிகாரங்களை உடையது.

முன்றுவதாகிய அறக்கூறு தறவற விழிவு, கண்ணறத்தல், ஈயாமை, கோடுமை, வெதுளி, போலிப் பற மோழி, கான்முளைப்பெருக்கம், கோலை, குது, குடி என்னும் பத்து அதிகாரங்களை உடையது.

நான்காவதாகிய ஒழிபுக்கூறு தற்றையாக்கம், பிணி, அழுகை மூப்பு, சாக்காடு, என்னும் ஐந்து அதிகாரங்களை உடையது.

ஒவ்வோர் அதிகாரமும் ஒவ்வோர் சூத்திரமாகவும் சூத்திரங்கள் ஒவ்வொன்றும் மும்முன்று பிரிவுகளை உடையனவாகவும் அமைந்துள்ளன. பிரிவுகளாகிய ஒவ்வொரு சொற்றிருப்பும் “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுக்க தறித்த குறள்” போன்றனவாய் அரிய பெரிய வேதாண்மைகளையே தம அகத்துக்கொண்டு மிளர்கின்றன. இவையெல்லாம் தத்துவப் பெரியராகிய எமது இடைக்காடர் பெருமானது அநுபவத் திருவாக்குக்களாய் சமயக் கணக்கார் மதிவழி செல்லாது எல்லாச் சமயிகட்கும் சாதியாளர்கட்கும் பொதுவான உண்மைகளையே—ஈடேற்றத் துக்குரிய நெறிகளையே கூறுகின்றன; கடவுளுண்மையையும் வெறும் நம்பிக்கை வாயிலான்றி அநுபவ முறையால் அறியும் திறனை அறிவுறுத்துகின்றன.

வேத நூல்கள் என உலகில் வழங்குவன இந்நால் போன்றனவாகா.

ஆகம புராண இதிகாசங்களும் அன்னிரவே. படியேற்றம் பெறவான் முயலேவண்டியவன் ஒருவன் தான் அநுட்டிக்க வேண்டியது இன்னது எச் சுருக்கமாகக் காட்டுவது இநால். புதை பொருள் சிறந்தோங்கும்

அருமறை இது. சித்தர் பரிபாலை சாமானிய மன்ற ஒவ்வொரு சூத்திரத்தின் மகுடமும் உலகில் பொதுவாக வழங்கும் சொற்களோயாம். ஆனால் சூத்திரத்தைப் படித்து அதன் பொருளைச் சிறிது உணர்ந்து அழியும் மகுடமொழி சூத்திரத்தின் உட்பொருட்குப் பொருத்த முடையதா என்னும் சங்கையை எழுப்பித்திகைக்கச் செய்யும். உண்மையை உணர்ந்தோர்க்கு உவகையை உண்மே. உலக மாக்களால் நிறை முறை இன்றி வழங்கப்படும் சொற்கள் போலி எனவும் அனுகளின் உட்பொருள் அரிய பெரிய சுருத்துக்களை உடையன எனவும் இதனால் நன்று வலியுறுத்தப்படும். வாய்மையே போலியாகத் திகழ்வதால், பற்பல உருவங்களாகக் காணப்படுதலால், “மா” வின் நிறையின் பெட்டு அதுவே ஆதலால், நிறையே ஜிகாரம் ஆதலால், “மா+ஜி=மாயை” அதன் வாய்மைப் பெயரே வியாபகம் எனும் போலிக்கும்—கற்பனைக்கும் வழங்கப்படுகின்றது. இதனை அறிய முடியாத எம்போலிய பாமரர்கள் அந்த மாயையின் மயக்கிற சிக்கி உண்மைப் பொருள் காணமுடியாது தங்களுக்குள் முரண்பட்டுச் சர்ச்சை விளைத்துச் சாதலடைகின்றார்கள். விரிப்பிற் பெருகும். இவ் அரிய பெரிய தெய்விக தூற் பொருள் அமயம் நேர்ந்து அழிய விரிவுற விளக்கிக் கூறப்படும். சங்க கால நூல்கள் எனக் கூறப்படுவ நெற்றுள் இறையனர் களையிலும் முவடி முப்பது என்னும் இந்நாலுமே அரிய திருமறைகள் எனப் போற்றப்பாலன என்பது வெள்ளிடை.

கல்லாடம் சங்க காலத்து நூல்களு என்பார் பலர். எனினும் இந்நாலில் பெரும்பாலும் வேத உண்மைகள் உயரிய முறையில் கூறப்பட்டு மிளிர்கின்றன. இவையும் பிறவும் அமயம்

நேர்ந்துழி எடுத்துக்காட்டி விளக்கப்படும்.

பிற்கால வித்வான்களால் உருற்றப் பட்டுச் சங்கச் சான்றேர் தலையில் சமத்தி விடப்பட்ட தனிக் கவிகளும் இவை காரணமாக எழுந்த நிறை முறையில்லாக் கற்பனைக் கதைகளும் சில பல உண்டு. இவற்றின் ஆபாசத் தன்மையும் அமயம் நேரும்போது எடுத்துக் காட்டி உண்மை நிறுவப்படும்.

இதுகாறும் கூறியவைகளால் பண்டைச் சங்கச் சான்றேர் நூல்களைல் கொம் நிறை முறை யமைந்த கற்பனைகளால் அரிய பெரிய உண்மைகளையே உலகியலுக்கும் உண்மை நிலைக்கும் ஏற்றவாறு கூறுவன என்பதும் அவற்றுள்ளே தலை சிறந்து விளங்கா சின்ற முவடி முப்பது என்னும் தெய்விக நூலின் மாண்பும் ஒருவாறு உணரத்தகும்.

சுபம்.

## “வித்தகம்”

வருடசந்தா

முன்பணம்

இந்தியா, பர்மா, சிலோன் ரூ. 3-0-0  
மலாயா, சிங்கப்பூர் } ரூ. 4-0-0  
கைகோன் }

வித்தக நிலையம்,  
புதுச்சேரி.

**இடைக் குழுமம்**  
சுத்தசாதகம் விலை அணி 2.  
திருவாசக உண்மை

விலை அணி 2  
நீந்தி வெளியீட்டு மன்றம்  
புதைவ.

## அறிவிப்பு

கடிதர்களின்  
அபிப்பிராயங்களுக்கு  
அவர்களே பொறுப்பாளிகள்.